



September 10, 2024

BSE Limited Phiroze Jeejeebhoy Towers, Dalal Street, Mumbai-400001.

Security ID/Scrip Code- ELNET/517477

Respected Sir/Madam,

Sub: Submission of Copies of Newspaper advertisement- Addendum to Notice of "33rd Annual General Meeting" for FY 2023-24

Pursuant to Regulations 30 and 47 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, we enclose herewith the public notice of the addendum to notice issued for 33rd Annual General Meeting, published on Tuesday, September 10, 2024, in the following newspapers:

Business Standard (All India Editions, English language)
Makkal Kural (in Regional Language, Tamil)

This is for your information and records.

Thanking You,

Yours Faithfully, For **ELNET TECHNOLOGIES LTD**

RITESH SHIVKUMAR MISHRA COMPANY SECRETARY

Encl: a/a



first store in NCR next year

French retailer's comeback to be via strategic franchise pact with Apparel Group

SHARLEEN D'SOUZA Mumbai, 9 Septerr


rench retail giant Carrefour is set to rench retail giant Carrelour is set to re-enter the Indian market through a strategic franchise partnership with Apparel Group, according to a release from Dubai's leading retail and lifestyle

Ilour player in India. Carrefour plans to open hypermarkets, supermarkets, and gournet stores across the country. The partnership will initially introduce

Carrefour's exclusive brands in North India, with plans for nationwide expan-sion. The first store will open in the National Capital Region in 2025, although the specific format of the store has not yet been disclosed.

been disclosed. Carrefour first entered India in 2010 with cash-and-carry outlets but exited in 2014 due to restrictions on foreign direct investment in multi-brand retail.

investment in multi-brand retail. "Thanks to this partnership, we are very happy to launch in India and grow our footprint ion one of the fastese-growing economies in the world. We will be expanding with multiple formats across the country to adapt to this dynamic coun-ry's retail landscape. India is now the cor-nerstone of the Carreforu International Partnership 2026 development plan, marking a significant step forward in our strategy to expand into over 10 new coun-tries by 2026, "said Patrick Lasfergues, Carrefour's executive director of interna-Carrefour's executive director of interna-





mented, "We are extremely proud and excited to announce our partnership with Carrefour, no of the world's leading retailers. In a very dynamic and rapidly changing market for food retail, we plan to open our first Carrefour stores during the summer G2025. This partnership rep-resents a significant step in strengthening our position in India. Our goal is clear: to offer the best products at very attractive prices to all india ranching entre plans to introduce various formats, including hypermarkets, supermarkets, and gour hypermarkets, supermarkets, and gour-met stores, with sizes ranging from 3,000-

products, including groceries, fresh pro-duce, and other food items. Depending on the store formax, we will also offer non-food items such as household goods, elec-tronics, and clothing." Ved added. Carrefour, which began in 1959, now operates 1,4000 stores in over 400 countries, with a turnover of 694.1 billion in 2023, according to the company's website. Apparel Group currently operates 250 stores across more than 35 cities and 15 states. "This strategic move marks a sig-nificant step in Apparel Group's growth, leveraging its deep market knowledge and infrastructure to bring Carrefour's renowned global retail experience to new regions across the country." 8,000 square feet. regions across the country," the company "Our stores will feature a wide range of said in its release.

Carrefour to re-enter India; EQT to buy GeBBS Healthcare Solutions for nearly \$800 mn closed amount, according to a tinues to grow in double digits focus on supporting health-care providers through indus-try leading solutions," said Hari Gopalakrishnan, Partner, EQT Private Capital Asia advi-sory team and Head, EQT Private Capital India. "We see strong alignment between GeBBS' growth ambitions and EQT's experi-ence in creating long-per

11,

Deal expected to close by March 2025

JADEN MATHEW PAUL EQT Private Capital Asia, part

EQT Private Capital Asia, part of BPEA Private Equity Fund VIII, will acquire a controlling stake in GeBBS Healthcare Solutions, a healthcare out-sourcing provider specialising in revenue cycle management (RCM), health information management, and medical billing services, for an undis-

lion. The global RCM market, which is fragmented, con-

tions. The deal is

GMR to acquire 10% more in Delhi airport

Public airports company Airports Authority of India (AAI) will comitime to hold a 26 per cent stake in the ven-ture, it stalk Infrastructure Lid (GIL) has enteredintos share purchase agreement with Fraport AG Frankfurt Airport Services Worldwide ("Fraport"), towards acquisition by GIL from Fraport, of their current minofity 10 per cent equity stake in Delhi International Airport Ltd. PI The GMR group's airport business arm GMR Airports Infrastructure Ltd (GLJ on Monday said it had entered into a share purchase agree-ment with Fraport AG Frankfurt Airport Services Worldwide for acquiring the latter's 10 per cent holding in Delhi International Airport Ltd (DIAI) for \$126 million Ltd (DIAL) for \$126 million After completion of the deal, GIL's stake in the joint

venture will rise to 74 per cent from the current 64 per cent, the GMR group said.

company statement. The acquisition from ChrysCapital is aimed at due to rising patient volumes and a shortage of skilled ChrysCapital is aimed at accelerating GeBBS' growth as demand for RCM serv-ices increases amid complex US healthcare operaplans to drive GeBBS' expan-sion into new customer segments and enhance its ine tech capa-MM cxpected to close by March next year. According to a banker, the valuation of the deal is around \$800 mil-

indust tech capa-bilities. The acqui-sepected to fuel expected to fuel weak activity for GeBBS. "Healtheare technology is a key investment theme for EQT: GeBBS has developed a robust business with a clear ambitions and EQT's experi-ence in creating long-term value," he said. Founded in 2005, GeBBS has 13,000 employees across the US, India, the Dominican Republic, and the Philippines, and serves US-based health-care providers, including hos-pitals and physician practices.

IIHL to raise ₹3,000 crore through NCDs Hindug for takeover of applicant for takeover of debt-ridden Reliance Capital (RCap), on Monday filed offer documents to raise 3,000 crore through non-convertible debentures (RCDs), according to sources. The proceeds will be used to part fund the acquisition of RCap, while the other leg of the transac-tion to complete the proceeds

Tata Electronics has signed a memorandum of under-standing with Tokyo electron to buy equipment and services for its under-construction chip units in Guipart and Assam. Under the agreement, Tata Electronics and TEL will also focus on training Tata Electronics workforce on TEL equipment and sup-

Tata arm inks

semicon tools

pact to buy

on TEL equipment and sup-porting ongoing improve-ment and research and development initiatives. tion to complete the process for ₹4,300 crore is parallelly underway. PTI

PT

Ikea operator set to invest ₹5,500 crore in Noida

VIRENDRA SINGH RAWAT

Uttar Pradesh Chief Minister Yogi Adityanath on Monday virtually laid the foundation for a mega Ikea store project in Noida. Ingka Centres, a part of Ingka group that operates Ikea retail brand, has committed to invest 63,500 corret to set up its second meeting place in India at Noida under the Lykli brand. During the occasion Yogi said UP has gained the confidence of both domestic and international investors while referring to Ikea India as the latest example. The ambituous project by Ingka Centres will feature an Ikea retail store, a hotel, office spaces and a shopping centre, among others.

and a shopping centre, among others. "Uttar Pradesh, India's most populous state, currently contributes 9.2 per cent to the nation's economy. The state is rapidly advanc-ing as a key driver of India's development," he added

aca. Acknowledging Ikea India's ₹5,500 crore vestment proposal, the CM noted UP has nerged as the preferred investment destinainv



tion in India across sectors. The holistic project is expected to generate employment for over 9,000 youths, and boost the state's economic growth. actively promoting infrastructure develop-ment, fostering new investment opportunities, skill development, and catalysing traditional

He underscored UP's flagship One District

One Product (ODOP) scheme as a pioneering nitiative, and its leading position in 'ease of loing business' bolstered by an improved law and order environment.

ofters significant benefits to india and the gjobal community.⁸ Meanwhile, Swedish Ambasador Jan Thesleff, UP industrial development minister Nand Gopal Gupta Nandi, micro, small and medium enterprises (MSME) minister Rakesh Sachan, and Ikea India chied executive officer (CEO) Susanne Pulverer attended the event.

doing ousiness boostered by an improved law and order environment. Yogi said UP actively contributes to national development through a sectoral policy cover-ing 27 different sectors. He said, "By the end of this year, Noida, Greater Noida, and Yamuna Authority areas will be connected to public transport facilities and India's largest Noida International Airport at Jewar." He added the region is crucial for logistics, assi will intersect with the Eastern and Western Dedicated Ereight Corridors in Gautam Buddha Nagar district. He said, "With its immense potential, UP offers significant benefits to India and the global community."

% KOTHARI FREEDOM Premium innerwear Kothari Hosiery Factory Private Limited

Pixxel first Indian space startup to get Nasa order

Largest supplier deal for any Indian firm from US agency



This is the first deal by an Indian startup after the sector was opened to private companies in 2020. This contract period of performance for the programme runs through November 2028

SHINE JACOB Chennai, 9 September

Bengaluru-based space technology startup Pixxel, which specialises in cutting-edge Bengaluru-based space technology startup Pixxel, witch specialises in cutting-edge hyperspectral earth-imaging technology, has won the largest supplier deally wan Indian company from the National Aeronautics and Space Administration (Nasa). It has become part of Nasa's \$476-million commercial smallsat data acquisition program. Thisis the first deal by an Indian startup, after the sector was opened to private companies in 2020. This contract period for the program runs through November 2028. Pixxel will provide Nasa, the Usgovernment and academic partners with hyperspectral earth observation data. This will further empower the administration's earth science research and application activities. hundreds of narrow wavelengths, Pixxel's datasets can unrevelgramular insights on climate change, agriculture, biodiversity and resource management, anriong others.

resource management, among others. "Being selected for this Nasa contract is a

"Being selected for this index work was a monumental achievement for Pixxel. It further validates that hyperspectral imaging will be integral to the future of space-based earth observation and enable us to build a



e state's economic growth. The CM said since 2017, UP has been

- Include nacksky designatal solutions from Virginia, ICSEVES from California, MDA Geospatial Service from Canada, Planet Labs Federal from Virginia, Satellogic Federal from North Carolina and Tieddyne Brown Engineering from Alabarna. Building on this momentum, Pixoel is making significant strides toward its mission with the upcoming launch of Fireflies, IIS-5-metre resolution hyperspectral satelliteever launched. These satellites will capture data across 250 spectral bands, offering more comprehensive-coverage with a 40 km swath with and a 24-hour revisit frequency anywhere on the planet. Pixels for Gommercial Officer, Aakash Parekh, said, "This contract represents a major step in leveraging commercial hyperspectral data to bolster earth science

research and environmental monitoring. We are proud to foster further collaboration on hyperspectral data applications within the scientific community. And, we look forward to working with Nasa to further its mission with this cutting-edge earth monitoring modality."

Δ **EMPLOYMENT NOTIFICATION** MECON Limited requires: Experienced Professionals in various posts in the Regular Scale of Pay (Advt. No. 11.73.4.3/2024/Reg/02 dated

www.meconlimited.co.in



ADDENDUM TO THE NOTICE OF 33rd ANNUAL GENERAL MEETING OF THE COMPANY This is relevance to the Notice dated July 23, 2024, sent to the members for conventing 37 AVR-1016 (Wenk Molling) 37 AGM / 1016 Conferencian (VC) / Other Audio-Valendeado, Signifiendeado, 52, 2024, at 11:00 AUX, timocaly Valeo Conferencian (VC) / Other Audio-Valendeado, 2004, The Notice of 37 AGM is a stravely unated to the standardows of the Company as 40 AUX, The Notice of 37 AGM is a stravely unated to the standardows of the Company as 2013 and rules made therwardow and SEBI (Listing Obligations and Dischardows 2013 and rules made therwardow and SEBI (Listing Obligations and Dischardows) ay, September U3, 2024, In compliance with the provisors or compense in rules made thereunder and SEBI (Listing Obligations and Disck ents) Regulations, 2015. and to the issuance of 33²⁴ AGM notice an addendum to the notice is in the instance of 33²⁴ AGM notice an addendum to the notice is in the instance of 33²⁴ AGM notice and addendum to the notice is in the instance of a start of the complexe of the providence of the Companie of the instance of a start of the start of the complexe of the companie of the instance of a start of the start of the complexe of the companie of the instance of a start of the start of the complexe of the complexe of the complexe of the complexe of the start of the complexe of the start of the complexe of

Subsequent 15 the Searchice of 33" AGM notice an extension or on neuroe to sum-ionaland electricatively to the manethers, interms of the provisions of the CompaniesAc 2013 & Ruues made thereander and SEBI (Listing Obligations and Discours Acquiennes): Requirements): Requirements / Regulations, 2015 AdM inclusions of nucleasing, September 03, 2024, and integral part of the Notice of 33" AGM inclusions on Tuesday, September 09, 2024 lated to the members lum to the Notice of 33⁴ / ment is also available v of the Addend State

t of Mr. N

10/09/2024). For further details please visit the link "Careers" of our website:



ed to include the following items, whi eting as part of the Special Busin ment of Mr. Pattabhi Venkata Ra an (DIN: 10755620) as

led to take the note of the A

ber who holds the shares as of the cut-off date Tue requested to refer to e-voting instructions available

Date : 09/09/2024

APPOINTMENTS

50 years





50 Years of Insight

២ភិតតាភិទាស្រីបតា

பல்வேறு சீா்மிகு திட்டங்களால் இந்தியாவிலேயே கல்வித்தரத்தில் தமிழகம் சிறந்து விளங்குகிறது

சென்னை, செப். 10– கல்வித்தரத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது என்று தமிழக அரசு கூறிலக் ------என்று தம் தெரிவித்துள்ளது.

ான்று தமீழக அரசு தெரிவித்துள்ளது. இழுடக ஆட்சியில் அரசுப் பள்ளிகளில் கல்வித் தரத்தினை மேம்படுத்த ரூ.108 கோடியில் 11 பள்ளிகளில் கல்வித் தரத்தினை மேம்படுத்த ரூ.108 கோடியில் 11 பள்ளிகளில் 5,238 வகுப்பறைகள், த.431.411 கோடியில் 38,704 பள்ளிகளில் தறன்பிகு வகுப்பறைகள், கு.431.411 கோடியில் 38,704 பள்ளிகளில் தறன்பிகு வகுப்பறைகள், கு.431.411 கோடியில் 38,704 பள்ளிகளில் துற்பது குடுது த.51.411 கோடியில் கரு த.71.411 கோடியில் கரு த.71.411 கோடியில் கரு.71.411 கோடியில் கரு.71.411 கோடியில் கரு.71.411 கோடியில் கரு.71.411 காடியில் கரு.71.411 கோடியில் கரு.71.411 கோடியில் கரு.71.411 கோடியில் கரு.71.411 கோடியில் கரு.71.411 காடியில் கரு.71.411 கேரிவித்துப்படு கரு.71.411 காடுக்குகில் கல்கிலுக்குப்படுக்குப்படுக்குக்குற்கு கல்கிலுக்குப்படுக்குப்படுக்குக்குப் கல்கிலுக்குப்படுக்குப்பில் கல்கிலுக்குப்புக்குக்குப் கைல்குப்படுத்தப்படுக்குப் கல்கி வளர்ச்சிக்குப் பொற்பியக்குப்பை குறிவிது

பெரும் பங்காற்றியவரும், தலைறெந்த கல்வியானதுமான போசிரியர் அன்பழகளில் தூற்றாண்டு விழாவைப் யோற்றும் வண்ணம் பன்ளிக்கல்வித் குறையின் வளர்ச்சிக்கேன ரூ. 7,000 கேள, மதிப்ப்ட்டில் போசிரியர் அன்பழகளைப் பன்னி வேப்பாட்டுத் திட்டம் என்ற பாசிபாரும் திட்டத்தை குழ்து ஆன்குடைல் செயல்படுத்த அரசால் அறிலிக்கப்பட்டுள்ளது. - கன்பாட வறிமகத்தில் அரசு

அதன்படி தமிழகத்தில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கூடுதலாக வகுப்பறைகள், ஆப்பலகங்கள், கழிவறைகள், கற்றுச்சுவதிகள், மானவ அமைக்க பள்ளிக் கல்வி இயக்ககம் அமைக் பள்ளிக் கல்வி இயக்ககம் முலம் 2022–2023–ம் இறியாண்டில் நாரிடு கூ ஆதைவித் திட்டத்தின் கிற ரூ.613 கோடி செலவில் 418 அரசு உயர்திலை மற்றும் கேபல்திலைப் பள்ளிகளுக்கு 3.04 கூடுதல் பஞ்பியறைகள், 51 ஆப்பலக்கள், 20 மாணவ மாணலிகள் தங்கும் விடுகிகள் பாப்பிக்கவும் விப்பகில் பள்ளிகளில் குடுதலாக ப மாணவ மாணவிகள் தங்கும் விடுதிகள் ஏற்படுத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. திறன்மிகு வரூப்பறைகள் மாணவர்களுக்க

மர்ரும் எளிதாக்குவதற்கு

என்தோக்குவதற்கு இறங்கின வகுப்பறைகள் பன்கிகளில் செயல்படுத்தப்படுகின்றன. 2024-28-ம் ஆண்டில், 6,173 அரசு நடுநிலை, உயர்நிலை பற்றும் மேல்நிலை, உயர்கலை மற்றும் தறன்கிடு வகுப்பறைகள் அமைத்திட குராச 2, தலிபெறும் 6, 9, 7, 800 அரசு 2, தலிபெறும் 6, 9, 7, 840 அரசு 2, தலிபெறும் 6, 9, 7, 840 அரசு 2, தலிபெறும் 6, 9, 7, 840

அப்போது, ஜியாவுதீன் என்பவரின்

கொள்ளிடம் ஆற்றில் முழ்கி உயிரிழந்த

5 பேர் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின்

ஆறுதல்; தலா ரு.2 லட்சம் நிதி உதவி



வென்றிலைப் பள்ளிகளுக்கு ஸ்மார்ட் போர்டு வழங்க ரூ.33,250 கோடி அனுமதிக்கப்பட்டது. 2021-22 முதல் 2024-25 வரை 28,794 பள்ளிகளில் 551.411 கோடி ரூபாய் மதிப்பிட்டில் திறன்பிடு வருப்பதைகள் அமைக்கும் பணிகள் நடைபெறுக்கற்தா.

பணிகள் நடைபெறுகின்றன. காலை உணவு திட்டம் முதலமைச்சின் காலை உணவுத் திட்டம் 16.9.2022 அன்று மதுவரத் இருத்தில் தோடங்கினைக்கப்பட்டது. காலை உணவுத் திட்டத்தின் மூலம் தற்போத தமிற்காடு முழுவதிலும் மெரத்தம் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் காலை உணவை கூறால் பிரைப் பாடங்களில் கவுனம் செல்கினர். கவனம் செலுத்தினர். அரசுப் பள்ளிகளில் பயிலும்

அரசப் பன்னிகளில் பயிலும் அரசப் பள்ளிகளில் பறிலும் கொண்ட பள்ளிகளில் மறிறுத்திறன் கொண்ட பளையர்களைச் திறப்புப் பறிற்றுநிகள் மூலம் அடையாளம் கானும் வகையில் "தலம்நானு என்னும் வைக்கில் "தலம்நானு. ஆசிபியர்கள் நிபமனம் முதலமைக்சர் ல்படாகின் ஏனு, எனிய மக்களும் நாடும் அரசுப் பள்ளிகளின் கல்விப் பன்கின் தடையின்றிச் செம்வையாக நடைபெற வேண்டும் என்பதில் ஆழ்த்த ஈடுபாடு கொண்டு வழங்கிடின் அறிறியர்கள் 5.757 முதுகலை ஆசிறியர்கள் 5.757 முதுகலை ஆசிரியர்களுக்கான மொத்தம் 14,019 ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக



அடிப்படையில் பள்ளி மேலால்னமக குழுக்களின் மூலம் தியமளம் செய்பப்டடு வகுப்பதைகளில் கற்பீத்தல் பணி தடையின்றி மிக்ச நிறப்பாக நடைபெற்றி வகையில் சா தடுதிலைப் பள்ளித் தலைமை ஆசிறியர்களுக்கு வட்டாரக் கல்வி அனுவலர்களாகப் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. முதலமைச்தரின் திறப்பத் திட்டமை தொடக்கப் பள்ளிகளில் பணிபுறித்து வரும் 79,733 இடைதிலை ஆசிறியர்களுக்கு மறிவரும் கற்றவ்

தொடக்கப் பள்ளிகளில் பணிபுறித்து வரும் 79,723 இடைதிலை கற்பத்தல் மறிவரும் கற்றல் கற்பத்தல் முறைகளுக்கு ஏற்பக தங்களைச் நிறப்பாக மெருகேற்றிக் கொள்வதற்கு உதவும் வகையில் 101 கோடியே 48 லட்சம் ரூபாய்ச் செலவில் கைக் கணிகில்ள் வழங்க ஆவன செய்துள்ளார். இராமப்பரு மானவு மானவிுகள்

ஆவன செய்துள்ளார். இராமப்புற மாணவ மாணலிகள் பள்ளிகளுக்கு உரிய நேரத்தில் வந்து செல்வதற்கு வாதியாக 3,44,144 பள்ளி மாணவ மாணவியர்களுக்கு ரூ. 16.8.4 கோடி செலவில் இலவன மறிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பன்கிகளில் தமிழ் வழியிலும் உடம் வருப்பு முதல் 12-ம் வருப்பு வரை பயின்று பின்னர் உயர்கல் 1 பலிலும் யாணவியர்க்கு மாதம் 1,000 குப்டம், அதேயேலை மாணவர்களுக்கும் மாதம் 1,000 சூபாப் வழங்கும் 'தமிழ்ப் புதல்லான்' திட்டம் ஆகியவற்றில் ஏற்தனர 6 லாட்சத்திற்கும் மேற்பட்ட யாணவ – மாணவியர் பயன் பறுகின்றனர். அதாவது, தேசிய அனவில் தா வரிசைப்படுத்தப்பட்ட 286 கல்லூரிகள் மட்டும் 166. அதற்கு அடுத்த நிலைகளில் டல்லில் கே லிறைக்க.

சேர்ந்த கல்லூரிகள் மட்டும 160. அதற்கு அடுத்த நிலைகளில் டெல்லில் 86 கல்லூரிகள். பல்வேறு படும திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதன் பயனாவ.மானவியர் எண்ணிக்கை உயர்த்து, கல்வித் தாத்தில் இந்தியாவில் தமிழ்நாடு 10 நித்த மாதிலமாக விளங்குநிதை! இத்தகவலை அரசு வெளிவிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

њ.2666 Съпџ

முதலீடு...

(1–ம் பக்கத் தொடர்ச்சி) தலைவர் ராபர்ட் பட்டர்மோர், துணைத் தலைவர் எட்வர்ட் மோர்லான்டு, இயக்குதர் முத்தகுமரன் பிச்சை ஆலியோர் பங்கேற்றனர். மேர்லான்(), இயக்குநர் முத்துமூரன் பிச்சை ஆகியோர் பங்கேற்றனர். ஆட்டோடெஸ்க் நிறுவனமானது ஒரு அமெறிக்க பன்னாட்டு நிறுவனமாகும். இந்திறுவனம் கட்டடக்கலை, பொறிவியல், கட்டுமானம், உற்பத்தி, ஊடகம், கல்லி பல்லாம் பொறையியக்க கட்டடங்கலை, எப்பற்றயால், கட்டுமானம், உற்பத்தி, ஊடகம், கல்வி மற்றும் பொழுதுபோக்குத் தொழில்களுக்கான மென்பொருள் தயாரிப்புகள் ____ற்றும் சேவைகளை வழங்கி வருகிறது. ஆட்டோடெஸ்க் றறுப்பன்னதலை உலக்கள் 14,000 ஊழியற்கள் பணிபற்றது வருகின்றனர். முதலமைச்சர் முன்னிலையில் ஆட்டோடெஸ்க் நிறுவனத்திற்கும் தமிழ்நாட்டு அள்றிரும் தொடயே தமிழ்நாட்டு இடையே தமிழ்நாட்டு இடையே தமிழ்நாட்டு இடையே தமிழ்நாட்டு வுற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்டிப்கள் உள்ளிட்ட தொழில்துண்டு பிடத்தன்வனை முற்றும் ஸ்டார்ட்டிர்கள் உள்ளிட்ட தொழில்துண்டு பிடத்தனைப்பு துப்பற்கும் மேற்கொள்ளப்பட்டது. துப்பற்கும் எற்றிகளைன் ஒப்பத்த மேப்படுத்துவதற்கும் புறித்துணற்கு ஒப்பத்தம் மேற்கொள்ளப்பட்டது. இப்பறித்தானர்வு ஒப்பத்த நிகழ்பில் குழூட்டோடெல்க் இறுவனத்தினை செயல் துணைத்தலைவரி தென்-5-பூ ஆகியோர் பல்கேற்றவர். இந்திகழ்பில்போது, அமைச்சர் பு -ஆப்பி.ராஜர, வழீத்தகத்துரை செயலாளர் வி. அரைக்கு ராப்.

ெசயலான வி.அரைக்குதுறை செயலான நாய், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வே.விஷ்ணு, மற்றும் அரசு உயர் அதுவலர்கள் உடனிருந்தனர் என்று அரசு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

உபயதாரா் தந்த ரூ.13 லட்சம் செலவில்

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு புதிய ரதம்: அமைச்சர் சேகர்பாபு திவக்கி வைத்தார்

குருபூஜை மற் சேவன விழா

சென்னை, செப்.10– தீருவான்மீயூர் பாம்பன்சுவாமீ சேயீலில் உபயதார் நீதி ரூ.13 லட்சம் செலலில் உருவர்க்கள் பயன்பாட்டிற்கு அற்றிலையத்துறை அமைச்சர் பி.கே.தேசுப்படி தொடங்கி வைத்தார். புல்னப் வைத்தார்.

் பரசுபடங்கி வைந்தார். முன்படங்கி வைந்தார். மின்னர், அமைச்சர் செய்தி யாளர்களிடம் தெலிவீத்தாவது-யாம்பன் சுவாமி கோயிலுக்கு 66 ஆண்டுகைத்த பின் 18 ஆண்டுகள் திலுவையில் இருந்த திதிமன்ற வழச்சுளை முடித்து குடமுழுக்கு தென்து பெருமை இந்த ஆட்சிக்கு உண்டு.

உணரு. பாம்பன் கோயிலை நிர்வகிக்க பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த பேருப்பாரிம் நில்லாப்பட்டிறுத் குப்புசாமி இத்திருக்கோயிலை இந்து சுமய அறநிலையத்துறையிடம் ஒப்படைத்து இன்றோடு 40 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இந்து சமய அழந்லையத்துறையிடம் ஒப்படைத்து இன்றோடு 40 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இன்றைய இனத்தில் ரூபாய் 18 லட்சம் செலவில் உபயதாரர் சதிஷ்குமார் புதிய திருத்தேரினை உருவாக்கி திருக்கோயில் திர்வாகத்திடம்

திருக்கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளார். இந்த திருக்கோயிலில் திங்கள், புதன், சனி, ஞாமிறு ஆகிய நாட்களில் 500 நபர்களுக்கும், வென்னி வென்ணரி.

இந்த தருக்கோயலை புதன், சனி, ஞாயிறு ஆகிய ந 500 நபர்களுக்கும், வெ வியாழன், வெள்ளி, பெ	ாட்களில் விடப்பட்டு சவ்வாய், பக்கர்கள்						
பெயர் மாற்றம் КАЛІ ТНАNGARAJ, காவர் பேயர் Arumgam, பிதத தேதி 18/05/1970, புதெந பதேது (4/5) சர்களா தெரு, கந்தி சோல், கான்ற கோன்காச 60 094, என்ற கோன்காச 60 094, என்ற கோன்காச 60 094, என்ற கோன்காச 800 094, என்ற கோன்காச கால கால்காசுக்கு கான கால கான கால்காசுக்கு கான கால கான கால்காசுக்கு கான கால கான கால கால்கான கான கான கான கால்கான கான	பெயர் மாற்றம் ISTHAPATHI JAGADEESA ACHARI, ஆன்ற பெயர் Vadivelu, பிறக்க தேல் பெயர் பில்கு பில்க குல பில்கு பில்க பில்கு பில்க பில பில்க பில்க பில						
OLULIT LOTTODIO BALASUBRAMANI, selens Gunt Shagaraa Iver, uleges Gunt Shagaraa Iver, uleges Gunt Shagaraa Iver, Kongaraa Gunt Kongaraa Iver entogesaldes andrea selens entogesaldes andrea selens entogesaldes andrea selens entogesaldes andrea selens Balasubramani Nagaraja Iver entogesavesavesaves BALASUBRAMANI	பெயர் மாற்றம் RAJAMOHAMED, நத்தை பேயர் Jafar Sadhk, இந்த தேக்கு 20(8/2004, நடிக) 20(8) மற்றக்கு தெக்கு வைக்கு விருக்கு கைக்கு வைக்கு விருக்கு கிருக்கு விருக்கு கிருக்கு அன்றக்கில் விக்குத் கிருக்கு SADHIK என்ற அன்றக்கில் தேதிக, RAJAMOHAMED						
👔 எல்நெட் டெக்னாலஜிஸ் லிமிடெட்							

പെപ് E.#

Сін : L72300TN1990PLC119459 цярац анданальні: mövlapi – атіс Санія Аіць, TS 140, Матака 2 & 0, тарба акяда всяков, арканстві, Сванія Аіць, TS 140, Остаба акада всяков, арканстві, Сванія Аіць, TS 140, Патака 2 & 0, тарба акяда всяков, арканстві, Сванія Аіць, TS 140, 144 - 1254 1955 - Егіміні споліті Анганстві, арканстві акада акадоміська слад.

elnectry@gman.com; website. white interest and a solution of the solution of அறிவிப்புக்கான பிற்சேர்க்கை

்ன "நீர்க்கை தருவுட்டி, Sing agains... தல் வந்து மீசங்க தரிக்கைட்ச ஸ்லன்சின்ன்றுமைறை கூட தல் வந்து மீசங்க தேர்கிக்கை போரிப்பட்டுக்கது. சிருப்புத் திவனவன் அற்றை உள்வடல் ஒரு நீர்சிக்கை பொரிப்பட்டுக்கது. சிருப்புத் திவனவன் "***பட்டுக் சிருப்பு வளிக்குக் ஒரு பரிப்பை இது மாதை வருட்டியின் வெது ****

ப்பரிக்கேல்படும் என்க ல திரு. பட்டாரி வெல்லட ராமன் (DIN: 10755620) அவர்களை திர்வாகமர் க வலிப்பரிமன் வாரின் இயல்குனாக தியத்துல். என். 7: திரு. நடாஜி பிரலாஷ் (DN: 10762549) அவர்களை திர்வாகமற்ற இயல்குன பி. வாரிச்சி பியல்களான தியப்தே

Ipriseit. ரப்பம்பர் 17, 2024, செவ்வாம்க்கிழமை அன்று பங்குகள மும், திறுவனத்தின் 33வது வருடாந்திர பொதுக் க மாக்களிப்பு வழிமுறைகளைப் பார்க்குமாறு கேட்டுக் செவர் எல்தேட் டெக்னாலதிட

இடம்: சென்னை தேதி: 09.09.2024								ரித்தேஷ் மிஸ்ரா கம்பெனி செயலாளர்		
_					_		_			

🕼 டியூப் கின்வெஸ்டமைன்டன் ஆஃப் கிந்தீயா லிமிடைட 🎊 (CIN: L35100TN2008PLC069496) பதிவு அலுவலகம்: "சோழா விசாம்", '54-55 & குப்பர் B-4, திரு.கி.க. தொழில் பேட்டை, விளர்டி, சென்னை - 600 032

www.tiindia.com E-mail id: investorservices@tii.mur Phone: 044-42177770-5 | Fax: 044-42110404

பங்குதாரர்களுக்கான அறிவிப்பு உர்மை மோற் மாத சவுக்கானம் மற்றும் நீறுவகத்தின் மங்குகள் முகபோள் மதுகாய்டி கனக்கீற்கு நீத்தே மரிமாற்றம் கல்ன மற்றும் மாதுகாய்பு நீத் கனக்கீற்கு மாற்றம்

பம், 2013 (ரட்டம்) பிரிவு 124 (6) இன் கீழ், முதலீட்டாளர் விரைப்பில் கணிக்கை பரின்னம் பற்றம் கிருப்ப

. ஏற்பாடுகளின்படி தொடர்ந்து 7 ஆண்டுகள் அல்லது அதர் ல் அல்லது கோரப்படாமல் கீடக்கம் ஈவக் கொகைகள் மற்றும்

2016-17 தீத்பான்டிற்க வழங்கப்பட்ட இறுதி எவுத்தொகை வண்டிய கடைசி தேதி 12 டிசம்பர், 2024 ஆகும். பே ச்சின் விலா கணங்கிறத மாற்றப்படவுள்ள பங்குகணாக் செ

______ மாற்றப்படவுள்ள பங்குகள், பங்குதா ளையன்ட் ஐடி திறுவணத்தின் இர வெப்பப்படுகின்றன. கவல்கொ

PF au

தூலை கிகைய பிரையில் குறைகள் கேரியில் குறைகள் கிகையில் கிகைய கிகைய கிகைய கிகைய கிகைய கிகைய கிகைய கிகைய கிகைய கி கிகைய கிக கிகைய கிக கிகைய கிக கிகைய கி கிகைய கிக கிகைய 040-2342 0814 Email: <u>einward.ris@kfin</u>

S கிருத்திகா நிறுவன செயலர் மறைமலைநகர் 09 செப்டம்பர், 2024



செலுத்தும் வகையில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் அறநிலையத்துறை சஷ்டி, கிருத்திகை ஆகிய நாட்களில் 800 நபர்களுக்கும், சித்ரா பௌர்ணமி, மற்றும் மயூர வாகன 1µர ஆகிய நாட்களில்

வேலி யழர ஆலா நடகாக இணையர் பொன்புதேர், கடுதல் ஆறிரம் நபர்களுக்கும் அன்னதானம் ஆணையர் பொன்புதேர், கடுதல் வழங்கப்பட்டு வருகிறது. பெரியபானையம் தங்கத்தேர் ஆலுவலர் முற்றிதான் மற்றும் பெறியபானையம் தங்கத்தேர் ஆலுவலர் முற்றிதான் மற்றும்

வழங்கப்பட்டு வரு		ஆணைய		ரா.சுகுமார்						
பெரியபாளையம் தங்கத்தேர் ஆணையர் கி.ரேனுகாதேவி, செய										
பெரியபாளையம் புதிய தங்கத்தேர் அலுவலர் முரளிதரன் மற்றும்										
வருகின்ற 14–ம் கே	କ୍ଷ ରିଭା	ຕ່າໃດກາບບໍ່ເປັ	அலுவலர்	கள் க	லந்து கொ	ன்டனர்.				
0	[
விடப்பட்டு SHRIRAM FINANCE LIMITED										
பக்தர்கள்		PAMMAI	BRANCH	VEHIC	LE FOR SAL	F				
நேர்த்திகடன்	S.NO.	VEH.NO.		MAKE		MODEL				
	1.	TN85F-9308	TATA ZES	ST DIE	SEL-P	2017				
ப்பர் மாற்றம்		CONTANCT NO 9841329841, 9094039453								
APATHI JAGADEESA										
தந்தை பெயர்	NO									
பிறத்த தேதி: 06/05/1953,	1									
மராஜா கோபில் தெரு, .டு. ஆவுடி, சென்னை —	11	TVS	MOTOR CO	OMPA	NY LTD					
.டு, ஆவடி, சென்னை — ன்ற முகவரியில் வசிக்கும்	11	(FOR CLAIM FROM IEPF AUTHORITY)								
N. JAGADEESAN		is hereby given that								
ாழக்கப்படுகிறேன்,		Limited has / have been lost or misplaced or stolen and registered holder(s) / legal								
ISTHAPATHI		is / are in the proce								
JAGADEESA ACHARI		Authority for refund								
JAGADLEJAAGHARI	Folio	Name of Shareh	older(s)		Share Certifica					
யர் மாற்றம்	No.		14.5%	Shares	No(s).	Nos.				
	H-249	8 HUBRAJ CHAUD	HARY H CHAUDHARY	1000	5052	4813181 to				
RAJAMOHAMED,		KALPANA BHATM		1000	5052	4814180				
ມພni: Jafar Sadhik, ∯: 22/08/2004, ດ§_3,	This n	ntice is heinn iss	or as nor Scho	dula III	of the Investor	Education and				
பக்கு தெரு, சாகிர் பக்கு தெரு		This notice is being issued as per Schedule III of the Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2017, as								
நகர், கல்தான்பேட்டை,		led from time to time								
ர், புதுச்சேரி –	The P	ublic are hereby wa	arned against nur	chasing	or dealing in a	www.with the				
ாற முகவரியில் வசிக்கும்		share certificates.								
RAJAMOHAMED SADHIK stelling		are certificate(s) s								
in allower,	its Re	gistered office, M	S. TVS Motor C	Compan	y Limited, "Cha	itanya", No.12,				
	Khade	Nawaz Khan R	oad, Nungambal	kkam, C	Chennai - 600	006 (email ID:				
RAJAMOHAMED		contactus@tvsmotor.com) or to its Share Transfer Agents, Integrated Registry Management Services Private Limited, "Kences Towers", 2nd Floor, No.1,								
ஸ் லிமிடெட்		rishna Street, Nor								
19459		srirams@integratedindia.in) within 15 days of publication of this notice, after which								
வேர் சிட்டி, TS 140,		no claim will be entertained and the legal heir(s) of the registered holder will apply to IEPF for refund of shares and dividends. Any person dealing with the above said								
rdnasar - 600 113.		will be doing so at 1		any per	son dealing with	the above said				
- 2254 1955 E-Mail:		nii bo doing do dri	ion officiation.		Kalı	oana Bhatnagar				
chnologies.com						amuddin (East).				
பொதுக் கூட்ட		New Delhi				w Delhi-110013.				
க்கை	Date :	09.09.2024		(N	ame & Address	of Shareholder)				
ப்டம்பர் 25, 2024 புதன்கிழமை				_						
ருடி ழலல்து ("OV") கெடாக Ran	0	ை எஸ்	& எஸ் பவ							
களுக்கு அனுப்பப்பட்ட ஜூலை ம்பெளிகள் சட்டம், 2013 மற்றும்	(CIN: L31200TN1975PLC006966)									
லகள் மற்றும் வெளிப்படுத்தல	POV		ടാകഥ: ഥങ്ങങ്ങ അങ്ങ. 1 മീന്നവർ, ഥങ്ങളവങ്ങ							
இணங்க, செப்டம்பர் 03, 2024 ஜிப்ப எந்தனவே கம்பெனிறின்	11				π: 044-4743 16					

46வது வருடாந்தீர வாதுக் கூட்டம் - வருடாந்தீர வாதுக் கூட்டத்தீல் மின்னணு வாக்குப் பதீவு & புத்தகம் மூடல் அறிவிப்

miscurent recurs 2013 (rucu) и издр. Верей най далов издр. візсични всімата разо фисканськи (IAGN) баловія в аухій 2000 Ордійць рудубава воно 5 0 велені 2001 50 0000 Ордійць рудубава велені 2001 50 02002 гаріансь вода архиванти в самора самора самора самора в архиванти в самора самора самора самора самора барана 50 секіцьня, 2004 желар Відрії Здоцина веле властава самора самора самора самора самора самора врама 50 секіцьня, 2004 желар Відрії Здоцина веле вальськая самора самора самора самора самора самора вода самора §ணங்க நிறுவன; கூட்டம் (AGM) தீர தாடர்டிடைய சுற்றரிக்கைஞக்கு இணங்க, வருபர்த்தீர பொதுக்க ற்றும் 2023-24-ம் ஆண்டில் சிறிக்கை சிறிவிப்பு 06-09-2 றுவனம் பெடபாசிட்டரி பாட்கேற்பாளர்களிடம் மின்னஞ்சல் முகவ

நீழமைத்தில் கிலலை-அமைலா http://spower.com uspub குப்பைத்தில் கிலலை-கல்பன்கள் எப்பம். 2013 (Public Com மற்று www.sa கல்பன்கள் எப்பம். 2013 (Public Com மற்று கிலுக்கும் நடி குவலைதா மின்னது வாக்கரிக்கும் வரத்தை பரச்சு கடியல் குவலைதா மின்னது வாக்கரிக்கும் வரத்தை குடியல் குவலைதா மின்னது வாக்கரிக்கும் வரத்தை குடியல் கலைகள்களை. குப்பின்னது வாக்கரிகள் வருக்கும் நட கலுகள்களை. குப்பின்னது வாக்கரிகள் வருக்கும் காத்தில் கிலுக்கும் மின்னது வருக்கும் வருக்கும் காத்தில் கிலைது. பின்னது வாகில் வருக்கும் காத்தில் கிலைது பின்னது வாகில் கிலைகளு வடிபற்ற பேனைது கைகும் வருக்கு வருக்கும் கிலை வருக்கும் கிலைத்து கிலைகள்களும் வருக்கும் வருக்கு வருக்கும் கிலைது வருக்கு வருக்கும் வருக்கும் வரு வருக்கும் கிலைத்து கிலைதல் குலைகளு வருக்கு குறுக்கும்பட்டி கிலைதல் குப்பில் வரைகள்கள் வரும், கில்-என்க்கப்பு வருக்கு கடைதல் மற்றி வனைக்கும் வருக்கு குறுக்காகர்க் வருக்கும் வருக்கும் வருக்கும் வருக்கும் குறுக்கும் வருக்கும் வருக்கும் வருக்கும் வருக்கும் குறுக்கும் வருக்கும் வருக்கு கடைதல் வருக்கும் குற்கள்கள் வரும் வருக்கு கடல்தில் வரைகள்க முறும், கலைகள் பற்றும் வருக்கதல் குப்பில் வருக்கும் வருக்கும் வருக்கும் கலைகள் பற்றும் வருகளுதல் காக்கர்க்கு முறும், கலைதல் விலைதல் கலைகள் மற்றும் வின்னது காகும் கிலைதல் கலைக்கு வரும், கலைதல் கலைகள் மற்றும் வருக்கு வருக்கும் வருக்கும் வருக்கும் வருக்கும் வருக்கும் வரும் கலைகள் பற்றும் வருக்கும் கலைகள்கள் வரும், கலைதல் கலைகள் பற்றும் வருக்கும் வருக்கும் வருக்கும் வரும் கலைகள்கும் மல் கடலும் கலைகள் கலைகள் கலைகள்கள் வரும் கலைகள்கள் வரும், கலைகள் வரும், கலைகள் வரும், கலைகள் வரும், கலைகள் களைகள் கலைகள் களைகள் களைகள் கலைகள் கல்கள் கலைகள் கலைகள் களைகள் கலைகள் களைகள் கலைகள் களைகள் களைகள் கலைகள் கலைகள் கலைகள் களைகள் களைகள் வாக்கள்கை அதுகூடு. மற்றும் அறிவுறுத்தல்கள் டடுள்ளன. இருப்பினும் ஒரு

ழம். மானனணு வாக்குப்பதிவுக்கான் தீ செவ்வாய் கிழமை, 24 செப்பம்பர் 2 லிலியை அனுப்பிய பிற்த கம்பென்யில் சுவொரு நபகும் மற்றும் கட் ஆப் தேதி 24 சின்று பங்களை

ம் விதிமுறைகளின்படி, நிறுவனத் றடபுத்தகாங்கள் 25-09-2024 ப ம் உள்ளடக்கியது) மூடப்பட்டித கியாகுதாகள் குமுவின் உத்தரவு எஸ் & எஸ் பவர் சுவிட்ச்சியர் மிமிவெ ஒப்பம்/- பிரின்ஸ் தாமஸ்

டுபபம/- பிரின நிறுவனத்தின் உறுப்பினர் என

ர மின்னனு வாக்களிப்பு வெள்ளிக் திய நேரப்படி காலை 9.00 மணிச் 2024 அன்று கிந்திய நேரப்படி

இவ்வாறு முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழ்நாடு உதவிக்காம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்கம் சார்பில், சென்னை சலிலிராமம் டாக்டர் எம்.ஜி.ஆர்.ஜாசனி மெட்ரில் பன்பில் நடைபெற்ற நேறக்கு குழ் நிலதலில், மாற்றத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மேற்ற மைய்பலம் வியாபரிகள் நலச் சங்கல் செயலாளர் நெல்லை சிவருஜ் வருங்கினார். உதவிகவும் சங்க வியாபரிகள் நலச் சங்கல் செயலாளர் பிருல்லை சிவருஜ் வருங்கினார். உதவிகவும் சங்க வியாபரிகள் நலச் சங்கல் செயலாளர் பிருல்லை பிரையில் பிரைச்ச செயலான் டி.வி.வி.ஜா.ஸ். கால் பிரைச்சு செயலான் அரியா டாக்டர் ஆவின் கி.வே.விதுகத்திய அரின் மற்றுத் திறனாளிகள் நலனிறகன் தொழில தப்டமிடல் திரவைத்திய அறுவாழ்வு அறுவலான் பாலேனைப் வருக்கூறிரு நலதை அனிப், உதவிக்கூறம் திர்வாகிகள் தீப்க் குமார் குப்தா, நாராயணன் உடன் உள்ளனர். டி.ஆர்.பி.ராஜா, வர்த் செயலாளர் வி.அருண்